



ஊடக வெளியீடு: சென்னையின் பத்தாவது வானவில் சுயமரியாதை மாதம், 2018

ஜூன் 1, 2018, இன்று சென்னையின் பத்தாவது வானவில் சுயமரியாதை மாதம் துவங்குகிறது. மாற்று பாலின மற்றும் பாலுட்பு கொண்ட மக்களின் இருப்பு மற்றும் சுயமரியாதையை உறுதி செய்யும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் இம்மாதம் நடத்தப்பட உள்ளன. மேலும், சுயமரியாதையை நிலைநாட்டும் விதமாக வானவில் சுயமரியாதை பேரணியும் நடத்தப்பட உள்ளது. பத்தாவது ஆண்டு சுயமரியாதை வானவில் பேரணி நிகழ்வுகள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி துவங்கி ஜூலை வரை நடைபெற உள்ளன. கலைவிழா, மாற்று பாலின மற்றும் பாலுட்பு உடைய மக்கள் குறித்த புரிந்துணர்வு கலந்தாய்வுகள், உடல்நல தகவல் பரிமாற்ற அமர்வுகள் மற்றும் பதாகைகள் செய்தல் ஆகியவை இந்நிகழ்வின் பகுதிகளாக உள்ளன. சென்னை வானவில் சுயமரியாதை பேரணியானது ஜூன் 24-ந்தேதி (சூரியற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.

சுயமரியாதை மாத நிகழ்வுகளை தமிழ்நாடு வானவில் கூட்டணி ஒருங்கிணைத்து நடத்துகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, மாற்று பாலின மற்றும் பாலுட்பு கொண்ட மக்களுக்காக பணியாற்றும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே தமிழ்நாடு வானவில் கூட்டணியாகும். கடந்த 10 ஆண்டுகளாக மாற்று பாலின மற்றும் பாலுட்பு கொண்ட மக்களுக்கு ஆதரவு அளித்த அரசு, காவல்துறையினர், ஊடக துறையினர், மருத்துவம் மற்றும் சட்டத் துறையினர், தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு வானவில் கூட்டணியானது ஊடகத்தின் முன்பாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. டிசம்பர் 11, 2013 அன்று சட்டப்பிரிவு 377 மூதான கௌஷல் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுகிறோம். மேலும் நால்சா தீர்ப்பு, தனியுரிமை தீர்ப்பு மற்றும் சட்டப்பிரிவு 377-ஆல் நேரடியாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் போன்றவை சட்டப்பிரிவு 377 அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை தெளிவாக காட்டியுள்ளது. சட்டப்பிரிவு 377 நிச்சயம் நீக்கப்பட வேண்டும்.
2. ஏப்ரல் 15, 2014 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் NALSA தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் படி மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். மேலும்,

அனைத்து மாற்று பாலின மக்களையும் உள்ளடக்கிய திட்டங்களை அமல்படுத்தும் படி அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தோர் நலவாரியம், நால்சா தூர்ப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

3. மத்திய அரசின் மாற்று பாலினத்தோர் உரிமை மசோதா 2016-க்கு எங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சுய அடையாளப்படுத்தலை ஆதரிப்பது, பிச்சை எடுப்பதை குற்றமாக கருதக்கூடாது, மற்றும் இட ஒதுக்கீடு மற்றும் உறுதியான நடவடிக்கை போன்ற வலுவான கூறுகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்றத்தின் நால்சா தூர்ப்பை ஒத்த புதிய மசோதா ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
4. தமிழ்நாட்டில் உள்ள LGBTIQA + சமூக மக்கள், மனநல சுகாதார சேவைகள், தற்கொலை தடுப்பு உதவியமைப்பு, மற்றும் திருநங்கை மக்களுக்கான பாலின உறுதியளிக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் களங்கமற்ற தரமான மருத்துவ சேவைகளை பெற ஆவண செய்யும்படி கேட்டு கொள்கிறோம்.
5. முறையற்ற மின் சிகிச்சை, கட்டாய திருமணம் போன்றவற்றின் மூலம் ஒருவரின் பாலின, பாலுரிமை அடையாளத்தை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சி செய்யும் சுகாதார நிபுணர்கள், மத குழுக்கள் மற்றும் போலி மருத்துவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்டவை முற்றிலும் தடுக்கப்படவேண்டும்.
6. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் திருநர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று பாலின பாலுரிமை கொண்ட மக்களுக்கான மனநல ஆலோசனை சேவை மற்றும் ஆதரவு குழுக்களை உருவாக்கும் படையும் அனைத்து கல்வி நிறுவனங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
7. பணியிட சமத்துவம், பாகுபாடின்றமை, பாலுரிமை சார்பு மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கான பன்முகத்தன்மை பயிற்சி வழங்குதல் போன்றவற்றை அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
8. பெரும்பான்மை சக்திகளின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்கள் அனைவரோடும் ஒற்றுமையாக நிற்கிறோம். சாதி, வர்க்கம், மொழி, உணவு, இயலாமை, மதம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் மனித உரிமை மூலகளை எதிர்க்கிறோம்.

தொடர்புக்கு:

டெல்ஃபினா: +91 92451 25290 ஜெயா: +91 98418 65423

மின்னஞ்சல்: tamilnadurainbowcoalition@gmail.com

இணையதளம்: <http://chennaipride.net> சுட்டுரை: @chennaipride